



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරධකාරයන් අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ කෝ හෝරබඩුවක් සොයාගැනීමට පුළුවන් වෙන්නාවූ කෝ දැන්වීමක් කරණ අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයා කීයක හැටියකට කෘතියෙන්ට යෙදෙනවා ඇත. යම් කෝර බඩුවක් යමෙක් වෙත යිවිසීමකටයොත් ඔහුට විරුවව පැමිණිලියන්ට යෙදෙනවා ඇත. සැකවිසිය කිරකාරයින් ඇල්ලීමට තැනි කිරගෙවල්ල ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයාගෙන් ඉල්ලියයුතුයි.

ඉත්තරාසිය පිටිපිටි අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ කෝ හෝරබඩුවක් සොයාගැනීමට පුළුවන් වෙන්නාවූ කෝ දැන්වීමක් කරණ අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයා කීයක හැටියකට කෘතියෙන්ට යෙදෙනවා ඇත. යම් කෝර බඩුවක් යමෙක් වෙත යිවිසීමකටයොත් ඔහුට විරුවව පැමිණිලියන්ට යෙදෙනවා ඇත. සැකවිසිය කිරකාරයින් ඇල්ලීමට තැනි කිරගෙවල්ල ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයාගෙන් ඉල්ලියයුතුයි.

WANTED BY THE POLICE.

SADRIS; charged with theft of Rs. 370 at Duwemodara on July 28, 1897; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cooly; age, about 25 years; height, about 5 ft. 6 in.; make, ordinary; complexion, dark; nose and mouth, ordinary; lips, black; teeth, evenly placed; eyes, dark, oval; hair, black, soft, long, tied in a knot; wears, full moustaches and slight beard; body, straight; toes, thin; birthplace, Telikada in Baddegama district; general residence, Telikada and Baddegama; is well known to the Police Officer and Constable Arachchi of Telikada. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 16,925 for his arrest.

Hettige Davith Hainy, of Batigama; charged with house-breaking, theft, and causing hurt at Medamulana on September 26, 1897; is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 22 years; height, about 5 ft.; make, stout; complexion, dark; nose, pointed; mouth and teeth, small; eyes, black, roundish; hair, ordinary, black, long, tied in a knot; has scars round about mouth and lips; general residence, Batigama; haunts Mandaduwa and Wettambu-wawa; is unmarried; cousin, Dadallege Rano Appu, of Batigama; friend, Navurunnege Don Adrian de Silva, of Wattegama. The Police Magistrate of Tangalla has issued warrant No. 11,182 for his arrest.

J. de Don Andris Appu alias Andy Sinho (ex-Police Constable No. D 1,313); charged with assault and theft at the racecourse, Torrington place, Cinnamon Gardens, on February 13, 1898; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; age, 30 years; height, about 5 ft. 6 in.; make, ordinary; complexion, brown; nose and eyes, ordinary; mouth, broad; teeth, well set; hair, long, tied in a knot; wears moustaches, and beard cut short; has a cross tattooed on forearm; birthplace, Alutkuru, korale, Ragam pattu, Mathu Malaye; general residence, Watalaye; haunts Colombo; wife and two children live at Watalaye, and keeps a mistress at Narampitti; elder sister lives at Narampitti; mother lives at Mathu Malaye; is well known to the Peace Officers of Narampitti and Timbirigasyaya. The Police Magistrate of Colombo has issued warrant No. 51,714 for his arrest.

The two under-mentioned persons are charged with robbery and voluntarily causing hurt at Degina on March 30, 1898. The Police Magistrate of Panwila has issued warrant No. 8,846 for their arrest:—

(1) **Yeddegedara Bodia**; is a Sinhalese of the Pan-nayah caste; religion, Buddhist; occupation, cultivator;

age, 35 years; make, thin; complexion, brown; nose and mouth, ordinary; teeth, regular; eyes, dark brown; face, broad; hair, dark brown, tied in a knot; wears moustaches and beard; has a out mark on forehead, a cut mark on hand, and varicose veins on legs; birthplace, general residence, and occasional residence, Atragala in Lower Dumbara; haunts Wattegama and Palkele in Harispattu; wife named Saboni, lives at Atragala; nephew, Sundara; uncle, Kira; brother-in-law, Bodia, all of Atragala; is well known to the headmen and villagers of Atragala.

(2) **Hakketugala Tikira**; is a Sinhalese of the Pan-nayah caste; religion, Buddhist; occupation, cultivator; age, 25 years; height, about 5 ft. 2 in.; make, stout; complexion, dark; nose, long; mouth, somewhat large; teeth, regular, apart; eyes, black; hair, black, tied in a knot; wears slight beard; birthplace, general residence, and occasional residence, Atragala in Lower Dumbara; haunts Wattegama, Udagama, and Tampaha in Harispattu; is unmarried; keeps a mistress named Manikke, lives at Atragala; friends, H. Kalu and Bodia, live at Atragala; is well known to the headmen and villagers of Atragala.

STOLEN.

ON April 10, 1898, from the Appu's room at Cymru bungalow: a self-winding open-face silver lever watch, Swiss made, marked "T. O.," and a silver chain. Owner, Thason Anthony.

On April 14, 1898, from the bungalow of Lieut.-Col. Fanshawe at Parson's road, Slave Island: 1 fifty-rupee note and 1 flyback silver racing stop watch, marked inside "Examined by Goldsmith & Co." Owner, Captain Pitman, Colombo.

On April 14, 1898, from the bungalow of Lieut.-Col. Fanshawe at Parson's road, Slave Island: 1 gold watch, 1 tin of tobacco (Pioneer's brand), 1 uniform stick, 1 penknife. Owner, Lieut.-Col. Fanshawe, Colombo.

LOST.

ON April 14, 1898, from the owner's finger at Nuwara Eliya: a half-hoof ruby ring consists of 5 rubies, with very small diamonds; points set with gold (English setting). Owner, Miss Moore, Alfred Cottage, Nuwara Eliya.

On April 17, 1898, from near the boutique at Kotagala, a white fox-terrier dog, has black and tan marks on head; age, about 4 months; answers to the name "Punch." Owner, Mr. J. Shand, Hatton.

LOST OR STOLEN.

ON April 10, 1898, from the bungalow at Ragala estate : a gold brooch set with precious stones. Owner, Mr. J. F. Lister, Ragala estate.

At Matara : 5 one-hundred-rupee currency notes bearing Nos. 14779, 05680, 17176, 21300, and 14063, respectively. Owner, Mr. C. J. R. Le Mesurier.

MISSING

SINCE April 3, 1898, from Nelligollawatta at Madulkele: Nanduwa; is a Sinhalese of the Durawa caste; religion, Buddhist; occupation, cooly; age, 14 years; height, about 4 ft. 6 in.; make, thin; complexion, brown; nose and mouth, ordinary; teeth, well set; eyes, black, oval; hair, black, about 6 in. in length; birthplace, Narampanawa; village; general residence, Nelligollawatta in Madulkele; haunts Tawalanbena and Narampanawa; uncles, Bodha and Manike, the former lives at Narampanawa and the latter at Nelligollawatta; aunts, Ukku and Dingiri, the former lives at Tawalanbena and the latter at Nelligollawatta; is well known to Dingawa of Madulkele, Madovie of Rettevikol, Waloopulle and Pawalingam, both of Nelligollawatta.

NOTICE.

PIHILLA WATTEGEDARA PUNCHI APPUHAMY, advertised for in "Hue and Cry" No. 1,498 of January 28, 1898, has been arrested.

Kobolge Sino Lenora, advertised for in "Hue and Cry" No. 1,504 of February 18, 1898, has been arrested.

Vattigepotte Katunagedara Sinho, advertised for in "Hue and Cry" No. 1,506 of February 25, 1898, has been arrested.

Alagappen, advertised for in "Hue and Cry" No. 1,519 of April 7, 1898, has been arrested.

Wadudureyalagedara Pussumba, advertised for in "Hue and Cry" No. 1,471 of October 19, 1897, has been arrested.

පොලීසියට මහාකරණ අය.

නම, සාදරීය; වසී 1897 ක්වු ජූලිය මස 28 වෙනි දින දුම්රොදරද රූපියල් 370 සොරකම් කලාය කියා දොණරෝපනය කර තිබේ. ගොවිතම කුලයේ සිංහලයෙකන්; ආගම, බුඩාගම; රක්ෂාව, කලිකාරයා; වයස, අවුරුදු 25ක් පමණ ඇත; උස, අඩි 5 1/2ක් පමණ ඇත; ශරීරය, සාමාන්‍යයි; පාට, අඳුරුයි; නහය සහ කටත්, සාමාන්‍යයි; කොල්, කළුයි; දත්, හොඳකාරයට ඇත; ඇස්, අඳුරුයි, වටකුරුයි; ඉසකේ, මොදුයි, දිගයි, කොන්ඩයකට බැඳලා ඇත; උඩුරැවුල පුරකමත්, යම් රැවුල සම්ප්‍රදායක් ඇත; ශරීරය, කෙලින්; ඇඟිලි, සිනියි; උපන් ගම, බද්දේගම දිස්ත්‍රික්කවේ තිබෙන වැලිකඩය; බොහෝකොට පදිංචි ස්ථානය, වැලිකඩ සහ බද්දේගමත්; වැලිකඩ පොලීස් මුලාදකියාව සහ කොස්තාපල් ආරච්චිටත් මොහුව හොඳට දැනුම් ඇත. බලපිටියේ පොලීස් නඩුකාරනැත විසින් අංක 18,925 දරන වරෙන්තුව මොහු ඇල්වීම පිනිස පිටකර ඇත.

නම, බවිගම පදිංචි ගෙවිවිගේ දුටුන්හාමි; මොහු වසී 1897 ක්වු සැප්තැම්බර් මස 26 වෙනි දින මැදමුහුණදී ගෙවල් බිත්දඩත් හොරකම් කලාටත් අඩත්තේටි වම් කලාය කියාත් දොණරෝපනයකර තිබේ. ගලා ගම කුලයේ සිංහලයෙකන්; ආගම, බුඩාගම; රක්ෂාව, වැවිලිකාරයා; වයස, අවුරුදු 22ක් පමණ ඇත; උස, අඩි 5ක් පමණ ඇත; ශරීරය, සම්පුර්ණයි; පාට, අඳුරුයි; නහය, උල්වී ඇත; කට සහ දත්, පුංචියි; ඇස්, කළුයි, වටකුරු සිනියි; ඉසකේ, සාමාන්‍යයි, කළුයි, දිගයි, කොන්ඩයකට බැඳලා ඇත; කට වටේ සහ කොල්වලත් කැලල් ඇත; බොහෝකොට පදිංචි ස්ථානය, බවිගම; නොයෙක්විට ගැවසෙන ස්ථානය, මත් ඩවුවා සහ වටමුවුවාව; අවිවාහකයා; මසසිනා, බවි ගම ඩවල්ලියේ රතොඅප්පු; ඍඵවා, වවිටගම පදිංචි කාවරුන්ගේ දෙත් අදිටියත් ද සිල්වා. වත්ගල්ල

පොලීස්නඩුකාරනැත විසින් අංක 11,182 දරන වරෙන්තුව මොහු ඇල්වීම පිනිස පිටකර ඇත.

නම, ජේ. ඩ බොන් අන්දිරිස්අප්පු නොහොත් ඇන්ඩ් සික්කේ; (මැඩද් පොලීසියෙන් අහක්කරපු අංක D 1313 දරණ කොස්තාපල්) මොහු වසී 1898 ක්වු පෙබරවාරි මස 13 වෙනි දින කුරුදුවත්තේ වොරිත්තොන් පෙලේස් එකේ රේස්පිටිටනියේදී අඩම් තේටිටම් කලාය සහ හොරකම් කලාය කියා දොණරෝපනය කර තිබේ. ගොවිතම කුලයේ සිංහලයෙකන්; ආගම, බුඩාගම; වයස, අවුරුදු 30යි; උස, අඩි 5 1/2ක් පමණ ඇත; ශරීරය, සාමාන්‍යයි; පාට, දුඹුරුයි; නහය සහ කට, සාමාන්‍යයි; කට, පලලයි; දත්, හොඳකාරයට ඇත; ඉසකේ, දිගයි, කොන්ඩයකට බැඳලා ඇත; උඩු සහ යටිඳුලත් කොටකර කපා ඇත; ඉස්සරහගේ කුරුසයක් කොටපු ලකුණු ඇත; උපන් ගම, අළුත්කුරුකෝරලේ රාගමසත්තුවේ මතු මලේය; බොහෝකොට පදිංචි ස්ථානය, වටලාය; නොයෙක්විට ගැවසෙන නැත, කොළඹ; විවාහකයා; ගැනි සහ ලවයි දෙත්තත් පදිංචි වටලායේය; නහරම් පිටියේ ගැනියෙක් තියාගත ඇත; ලොකුඅක්කා පදිංචි නහරම්පිටියේය; මව් පදිංචි මතුමලේය; නගරම්පිටි සහ ටිලිගස්සාව සමාදාන මුලාදකින්ට මොහුව හොඳට දැනුම් ඇත. කොළඹ පොලීස් නඩුකාරනැත විසින් අංක 51,714 දරන වරෙන්තුව මොහු ඇල්වීම පිනිස පිටකර ඇත.

වසී 1898 ක්වු මාර්තු මස 30 වෙනි දින මෙහි පහත සඳහන්කරන දෙත්තා දෙහිනදී සොරකම් කලාය සහ බලවත් ලෙස අඩම්තේටිටම් කලාය කියා දොණරෝපනය කර තිබේ. පන්වල පොලීස් නඩුකාරනැත විසින් අඩක 8,846 දරණ වරෙන්තුව මොහු ඇල්වීම පිනිස පිටකර ඇත.

(1) යැද්දේගෙදර බෝදියා; පන්තාකුලයේ සිංහල යෙකන්; ආගම, බුඩාගම; රක්ෂාව, වැවිලිකාරයා; වයස, අවුරුදු 35යි; ශරීරය, කෙලිපුයි; පාට, දුඹුරුයි; නහය සහ කටත්, සාමාන්‍යයි; දත්, හොඳකාරයට ඇත; ඇස්, හරමක් දුඹුරුයි; මුහුන, පැහැලියි; ඉසකේ, දුඹුරු පාටයි, කොන්ඩයකට බැඳලා ඇත; උඩු සහ යටිඳුලත් හොඳට ඇත; කැපිවිවි ලකුණක් නලලේ ඇත; අතක කැපිවිවි ලකුණක් ඇත; කකුල්වල නහර ගැටගැහිලත් ඇත; උපන් ගම, බොහෝකොට පදිංචි සහ සාමාන්‍යයෙන් පදිංචි ස්ථානයත්, යටිලිබර අවරගලේය; නොයෙක්විට ගැවසෙන තැන්, හාරිස්පත්තුවේ තිබෙන වත්තගම සහ පල්ල කැලේය; විවාහකයා; අවරගල පදිංචි සොබුතිය; බැනා, පුන්දර, මාමා, කිරි; මස්සිනා, බෝදියා; (සිංහලේම පදිංචි අවරගලය) අවරගල මුලාදකින්ට සහ ගම්වැසියන්ටත් මොහුව හොඳට දැනුම් ඇත.

(2) හකෙවුගල විකිරියා; පන්තාකුලයේ සිංහල යෙකන්; ආගම, බුඩාගම; රක්ෂාව, වැවිලිකාරයා; වයස, අවුරුදු 25යි; උස, අඩි 5 කුත් අහල් 2යි; ශරීරය, සම්පුර්ණයි; පාට, කළුයි; නහය, දිගයි; කට, හරමක් ලොකුයි; දත්, හොඳකාරයට සහ ඉඩ ඇඳුලාත් ඇත; ඇස්, කළුයි; ඉසකේ, කළුයි; කොන්ඩයකට බැඳලා ඇත; යටිඳුල, සම්ප්‍රදායක් ඇත; උපන් ගම, බොහෝකොට සහ සාමාන්‍යයෙන් පදිංචි ස්ථානයත්, යටිලිබර අතවගලේය; නොයෙක්විට ගැවසෙන තැන්, හාරිස්පත්තුවේ තිබෙන උඩගම සම්පාසෙත්තන්; අවිවාහකයා; මැනික්කාය නම ඇති ගැනියක් අවරගල තියාගත ඇත; අවරගල මුලාදකින්ටත් ගම් වැසියන්ටත් මොහුව හොඳට දැනුම් ඇත.

සොරකම් කරන්ට සෙදුණා.

වසී 1898 ක්වු අප්‍රේල් මස 10 වෙනි දින කිමර් බන්ගලාගේ අප්පුගේ කාමරයේ තිබී: සුචිස්ඵකේ සාදපු සතුරක් නැතුව කරකවන්ට පුළුවන් ඉස්සරහ පැන්ත ඇරුණ රිදි ලිවර් මරලෝසුවක්. අයිතිකාරයා, තේසන් අන්තෝනි.

වසී 1898 ක්වු අප්‍රේල් මස 14 වෙනි දින කොම් පැක්කුච්චියේ පාර්සන්ස් රෝඩ්වල ලැප්පිනැන්ටි කර නල් පැන්තෝ මහත්මයාගේ බන්ගලාගේත්: රූපියල් පනහේ නෝවිටු 1෫, පලයිබැක් සිල්වර් රේසින්

செவ்வாய் அன்புநாள் முதல், சபை அலுவலகத்தில் சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 14 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழிவெளிவர சேடினா.

வழி 1898 ன்று அப்பெரு மச 14 வெதி டின ன்றுவர சிபிள் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 17 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

செவ்வாய் அன்புநாள் முதல் சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

செவ்வாய் அன்புநாள் முதல் சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 10 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழிவெளிவர சேடினா.

வழி 1898 ன்று அப்பெரு மச 3 வெதி டின சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

செவ்வாய் அன்புநாள் முதல் சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1897 ன்று அப்பெரு மச 19 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 28 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 18 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 25 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

வழி 1898 ன்று அப்பெரு மச 7 வெதி டின கைமீ பண்டிதர் சேர்ந்திருக்கிறார்கள். சபை சபையினர் சிபிள் சேர்ந்திருக்கிறார்கள்.

பொலிஸ் அதிகாரிகள் பிடிக்காதேடும் ஆட்களின் விவரம்.

சாடியிஸ், கடினம் (ஸ்ரீ) ஆடியிஸ் உடைய உடைய, மிஷி மொதறியில் ரூபாய் ரூ. ௧௦௦ களை வெடுத்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், கொய்கம சாதி, புத்த சமயி, தொளில்-கலி, வயசு-ஏறக்குறைய ௨௫, உயரம்-ஏறக்குறைய ௫௫ அடி, சாதாரணமான தேகம், கருமை நிறம், மூக்கும் வாயுஞ்சாதாரணமானவைகள், கறுப்பு உதடுகள், அழுத்தமான பற்கள், முட்டைவடிவமான கறுப்புக்கண்கள், கொண்டையாய்க் கட்டப்பட்ட நீண்ட மெதுமையான கறுப்பு மயிர், நிறைந்த மீசையும் அற்பதாடியுமுண்டு, நேரான சரீரம், மெல்லிய கால்விரல்கள், பிறந்த இடம்-படகமக் குறிச்சியில் நெலிக்கட என்னுமிடத்தில், பொதுவாய்த் தற்குமிடம்-நெலிக்கடயும் பெடகமவும், நெலிக்கடையிலிருக்கும் பொலிஸ் ஆபீசருக்கும் சொஸ்தாப்பல் ஆராச்சிக்கும் இவனை நன்றாய்த் தெரியும். இவனைப்பிடிக்க வலப்பிட்டியாவில் இருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விருந்திலக்கம் ௪௬௬௨௫ :-

கெற்றிகே டேவித் காமி பற்றிகமவைச்சேர்ந்தவன், கடினம் (ஸ்ரீ) புரட்டாசிமிஸ் உடைய உடைய, மெடுமுலன் என்னுமிடத்தில் வீடு உடைத்து களை வெடுத்தானென்று காணப்பட்டதினென்று குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், களகம சாதி, புத்த சமயி, கிருஷிகன், வயசு-ஏறக்குறைய ௨௨, உயரம்-ஏறக்குறைய ௫௫, கொழுத்த தேகம், கருமை நிறம், கூரான மூக்கு, வாயும் பற்களும்- சிண்ணன், வட்டமான கறுப்புக் கண்கள், கொண்டையாய்க் கட்டப்பட்ட நீண்ட சாதாரணமான கறுப்பு மயிர், வாயையும் உதடுகளையுஞ்சுற்றி தழும்புகளுண்டு, பொதுவாய்த் தற்குமிடம்-பற்றிகம, ஊசாடு மிடங்கள்-மண்டலுவரவும் வெற்றம்புவானையும், சடங்கு முடியாதவன், மச்சான்-பற்றிநாமத்திலிருக்கும் டடலகே ருளேயுப்பு, சினேகிதன்-வத்தகாமத்திலிருக்கும் நவறன்னகே டொன் அதிகாரியான் டி சிலவா. தங்காலயிலிருக்கும் பொலிஸ் நீதவான் இவனைப்பிடிக்க விட்டிருக்கிற விருந்திலக்கம் ௪௬௬௨௨.

ஜெ. டி. டொன் அன்றிஸ் அப்பு அல்லத் ஆண்டி சிங்கோ, (முன்கொஸ்தாப்பலாயிருந்தவன் இலக்கம் D 1313), கடினம் (ஸ்ரீ) மாசிமிஸ் ௬௬ ௨, கறுவாக்காட்டில் நெற்குறன் பிள்ளசில் (Racecourse) குதிரைகள் பந்தயம்விடும் இடத்தில் அடித்துக் களை வெடுத்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், கொய்கம சாதி, புத்த சமயி, வயசு-௬௦, உயரம்-ஏறக்குறைய ௫௫, சாதாரணமான தேகம், கபில நிறம், மூக்குக் கண்களும்-சாதாரணமானவை, அகலமான வாய், நேரத்தியான பற்கள், கொண்டையாய்க் கட்டப்பட்ட நீண்ட மயிர், கட்டையாய் வெட்டப்பட்ட தாடியும் மீசையுமுண்டு, முன்கையில் ஒரு குருசு சூத்தப்பட்டிருக்கிறது, பிறந்த இடம்-மத்தமாலைய ருகம்பத்த அலுற் குறுகோறனை என்னுமிடத்தில், பொதுவாய்த் தற்குமிடம்-வற்றலய, ஊசாடுமிடங்கள்-கொழும்பு, சடங்குமுடித்தவன், வற்றலயவில் பெண்சாதியும் இரண்டுபிள்ளைகளுமிருக்கிறார்கள், நறம்பிற்றியாவில் மூத்தசகோதரி சீவிக்கிறான், மதுமாலையில் தாய் சீவிக்கிறான், நறம்பிற்றியிலிருக்கும் பொலிஸ் ஆபீசர்களுக்கும், நிம்பிற்றியாவிலிருக்கும் இவனை நன்றாய்த் தெரியும். இவனைப்பிடி

க்க கொழும்பிலிருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விருந்திலக்கம் ஐக்கரசு.

இதன்சீழ் சொல்லப்படுகிற இருவர் கடிக்கடி ம் (வரு பந்தினிஸ் ௧0 ன் உ, டெகிள் என்னுமிடத்தில் வேணு மென்று சாயப்படுத்தி களவெடுத்தார்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். இவர்களைப்பிடிக்க பன்வில யிலிருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விருந்தி லக்கம் அடிசை :—

(க) யெடிகெடரே பொடியா, சிங்களவன், பன்ன ய சாதி, புத்த சமயி, தொழில்-கிருஷிகன், வயசு-௩௫, மெலிந்த தேகம், கபில நிறம், மூக்கும் வாயுஞ்சாதார ணமானவைகள், ஒழுங்கான பற்கள், கருமையான கபி லநிறக் கண்கள், அகலமான முகம், கொண்டையாய்க் கட்டப்பட்ட கருமையான கபிலநிற மயிர், மீசையுந் தா டியுமுண்டு, கெற்றியில் ஒரு வெட்டடையாளமுண்டு, கையில் ஒரு வெட்டடையாளமும் தோற்றமான நரம்பு களும் அவன் கால்களிலுண்டு, பிறந்தஇடமும் பொது இருப்பிடமும் இடைக்கிடை தங்குமிடமும்-லோவர் து ம்பறையில் அற்றகல என்னுமிடத்தில், ஊசாடுமிடங் கள்-வத்தகமவும் கறிஸ்பற்றுவில் பல்லகெல்லவும், சடங் கு முடித்தவன், மனைவி பெயர்-சபோனி, அற்றகலயிற் சீவிக்கிரன், மருமகன்-சந்தர, மாமன்-கிரா, மச்சான்- பொடியா, எல்லாரும் அற்றகலையச்சேர்ந்தவர்கள், அ ற்றகலயிலிருக்கும் எல்லாத் தலமைக்காறருக்கும், கிரா மத்தாருக்கும் இவனை நன்றாய்த் தெரியும்.

(உ) கக்கற்றுக்கல நிக்கிர, சிங்களவன், பன்னிய சா தி, புத்த சமயி, தொழில்-கிருஷிகன், வயசு-௨௫, உய ரம்-ஏறக்குறைய அடி ௫ அங்குலம் உ, கொழுத்த தே கம், கருமை நிறம், நீண்ட மூக்கு, கொஞ்சம் பெரிய வாய், நீக்கலான ஒழுங்கான பற்கள், கறுப்புக் கண் கள், கொண்டையாய் கட்டப்பட்ட கறுப்பு மயிர், அற் ப தாடியுண்டு, பிறந்தஇடமும் பொதுயிருப்பிடமும் இடைக்கிடை தங்குமிடமும்-லோவர் தும்பறையில் அற் கல என்னுமிடத்தில், ஊசாடுமிடங்கள்-வத்தகாம உ டகாம கறிஸ்பற்றுவில் தம்பகா என்னுமிடங்களும், சட ன்கு முடியாதவன், அற்றகலயில் மனிக்கா என்ற பெய ருடைய ஒரு வைப்பாட்டியை வைத்திருக்கிரன், சினே கிதர்கள்-அற்றகலயிலிருக்கும் எச். காணவும் பொடியா வும், அற்றகலயிலிருக்கும் தலைமைக்காரருக்கும் கிராம த்தாருக்கும் இவனை நன்றாய்த் தெரியும்.

திருடப்பட்டது.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧0 ன் உ, சிம்றி வந் களாவில் அப்புலுடைய அறையிலிருந்து : "சுவிஸ்" எ ன்னுமிடத்தில் செய்யப்பட்ட T. O. என்று அடையா ளம் பண்ணப்பட்ட தன்னாலே சுற்றுக்கிர முடியற்ற வெ ள்ளி லெவர்க் கடிக்காரம் ஒன்றும் ஒரு வெள்ளிச் சங்கிலி யும், சொந்தக்காரன், தாசன் அந்தோனி.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧௧ ன் உ, கொம்பனித் தெருவில் பாரசன் ரோட்டில் லபிதனந்து கர்னல் வன் சோவுடைய வங்களாவிலிருந்து : ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் கோல்ட் சிமித் என்கோவினால் சோதிக்கப் பட்டதென்று (Examined by Goldsmith & Co.) உ ள்பக்கத்தில் எழுதப்பட்ட (flyback silver racing stop watch) என்று. சொந்தக்காரன், கப்தன் பிற் மான், கொழும்பு.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧௧ ன் உ, கொம்பனித் தெரு பார்சன்ஸ் ரோட்டில் லபிதனந்து கர்னல் வன் சோவுடைய வங்களாவிலிருந்து : பொன் கைக்கடிக்கார ம் ௧, நின் புகயில ௧, (Pioneer's brand), யூனிவோமுக் குடித்த கோல்ட் ௧, பேனைக்கத்தி ௧. சொந்தக்காரன், லபிதனந்து கர்னல் வன்சோ, கொழும்பு.

இவந்துபோனது.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧௧ ன் உ, துவரேலி யாவில் சொந்தக்காரியின் விரலில் இருந்து : ஐந்து சிறு வயிரங்கள்பதித்த அரைக்குளம்பு மாதிரியான மோதிர ம் ௧, அருகுகள் பொன்னால் வைக்கப்பட்டிருக்கிறது, (அங்குலயவேலை). சொந்தக்காரி, மிஸ் மூர், அல்பிறற் கொட்டேசு, துவரேலியா.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧௧ ன் உ, கொட்டக லையில் கடைக்குக்கிட்ட : தலையி... கபிலநிறமும் கறுப்பு நிறமும் உள்ள ஒரு வெள்ளை வெங்கல் டெரியர் நாய், வயசு-ஏறக்குறைய மாசம் ௧, பஞ்சு என்று கூப்பிட் டால் வரும். சொந்தக்காரன், மிஸ்மர் ஜே. சான்ட், கப்தன்.

இவந்துபோனது அல்லது திருடப்பட்டது.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧0 ன் உ, ருகல எஸ்ற் றத்தில் வங்களாவிலிருந்து : விளையுந் த கற்கள்பதிக்க ப்பட்ட பொன் புஞ்சு ௧. சொந்தக்காரன், மிஸ்மர் ஜே. எவ். லிஸ்மர், ருகல எஸ்ற்ற்.

மாத்தறையில் தனித்தனிய நொம்பர் 14779 ம் 05680 ம் 17176 ம் 21300 ம் 14063 ம் உடைய தூறு ரூபாய் நோட்டிகள் ௫. சொந்தக்காரன், மிஸ்மர் சி. ஜே. ஆர். லெமகூரியர்.

காணுமற்போனவன்.

கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧௧ ன் திகதி தொடுத்து, மடுக்கலயில் நல்லிகொல்லவத்தையிலிருந்து, நன்டுவா, சிங்களவன், துறைவாசாதி, புத்த சமயி, தொழில்-கூ லி, வயசு ௧௧, உயரம்-ஏறக்குறைய அடி ௧௫, மெலிந்த தேகம், கபில நிறம், மூக்கும் வாயுஞ்சாதாரணமான வைகள், நேர்த்தியான பற்கள், முட்டைவடிவமான கறுப்புக் கண்கள், அரை அடி நீழமுள்ள கறுப்பு மயிர், பிறந்தஇடம்-நரம்பனவா கிராமம், பொதுவாய் தங்கு மிடம்-மடுக்கலயில் நல்லிகொலவத்தையில், ஊசாடுமி டங்கள்-றவலன்சீனாவும் நரம்பனவையும், மாமன்மார்- பொடியாவும் மெனிக்காவும், முந்தினவன் நரம்பனவயி லும், பிந்தினவன் கலிகொலவத்தையிலும் சீவிக்கிரன் கள், மாமிமார்-உக்குவும் டிங்கிரியும் முந்தினவன் றவல ன்கினாலும் பிந்தினவன் நல்லிகொலவத்தையிலுஞ் சீவிக்கிரர்கள், மடுக்கலயிலிருக்கும் டிங்கவாவுக்கும் நெற்றலிக்கொலயில் இருக்கும் மடோவிக்கும் நல்லிகொ ல்லவத்தையிலிருக்கும் வேலு பிள்ளைக்கும் பலலிக்கத் துக்கும் இவனை நன்றாய்த் தெரியும்.

அறிவித்தல்.

பிகில்லாவற்றகெதர புஞ்சிஅப்புகாமி, கடிக்கடி ம் (வரு தைமீ ௨௫ ன் தேதியைக்கொண்ட ௧௧௧௫ ம் இலக்க ப்பத்திரிகையிற் பிரசித்தம் பண்ணப்பட்ட இவன் பிடி க்கப்பட்டான்.

ரெபொல்கே சின்னோலேரே, கடிக்கடி ம் (வரு மாதிரி ௧௫ ன் திகதியைக்கொண்ட ௧௫௦௧ ம் இலக்கப் பத்திரிகையிற் பிரசித்தம்பண்ணப்பட்ட இவன் பிடிக்க ப்பட்டான்.

வற்றி+பொற்ற கற்றுக்கெதர சிங்னோ, கடிக்கடி ம் (வரு மாதிரி ௨௫ ன் திகதியைக்கொண்ட ௧௫௦௧ ம் இல க்கப்பத்திரிகையிற் பிரசித்தம்பண்ணப்பட்ட இவன் பிடி க்கப்பட்டான்.

அளகப்பன், கடிக்கடி ம் (வரு சித்திரைமீ ௧௧ ன் திக தியைக்கொண்ட ௧௫௧௧ ம் இலக்கப் பத்திரிகையிற் பிர சித்தம்பண்ணப்பட்ட இவன் பிடிக்கப்பட்டான்.

வடுகிரயலகெதர புசம்பா, கடிக்கடி ம் (வரு அற்பசியீ ௧௧ ன் திகதியைக்கொண்ட ௧௧௧௧ ம் இலக்கப் பத்திரி கையிற் பிரசித்தம்பண்ணப்பட்ட இவன் பிடிக்கப்பட் டான்.

L. HOLLAND,

for J. D. MASON,
Acting Inspector-General of Police.

Police Office,
Colombo, April 25, 1898.